

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, OCTOBER 5, 1900.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCE

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 22nd day of September, 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Assistant Government Agent of the Kegalla District at the Kegalla Kachcheri and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Assistant Government Agent, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, shall declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

BERTRAM HILL,
Assistant Government Agent.

Description of Lands referred to.

The following lots, situated in the village Bossella in Kandua pattu of Parnakuru korale, in the Kegalla District, as described in the annexed plan :—

1. A block of land comprising lots—

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
1412	Hinnahenamukalana	11	1	8
1413	Do.	0	0	7
1414	Hunudurayadeniya	0	2	28
1415	Etambatalawemukalana	18	2	35
1416	Parambedeniya	0	2	0
1417	Parambedenyawatta	1	2	16
1418	Wadanapahayahenyaya	6	3	10
1419	Do.	1	1	17
R 67	Walapitihenyaya	16	0	36
R 67½	Do.	0	0	24
R 67¼	Do.	0	0	16
T 67	Do.	18	2	12
U 67	Wadanapahayahenyaya	0	3	36
V 67	Do.	4	3	27
		81	3	32

on preliminary plan 539; and bounded on the north by a portion of Kandehenamukalana claimed by the Crown, Hinnahenyaya claimed by Punchi Appoohami Mohottala, and the village boundary of Parambe village; on the east by Etambatalawa claimed by Crown; on the south by land described in title plan 126,609 called Vihawatta claimed by Rawata Unnanse Dangahamuladeniya claimed by Vidanalage Puchi Menika, Udahawatta claimed by Rallage Appuhamy, Hitinawatta claimed by W. A. Ranhamy, Udapitiyawatta claimed by B. Vidanalage Puchi Menika and others, Gedaradepelakumbura claimed by W. Mudalihami, Udugodagekumbura claimed by B. V. Puchi Menika, Bakmikumbura claimed by T. Appuhamy and others, Tennagedeniya claimed by D. H. Appoohami, Kiraponagekumbura claimed by K. Puchirala, land appearing on title plan 127,413 called Ihalakumbura claimed by Rawata Unnanse of Bossella, Piramudikumbura claimed by Ukkurala and others, Ihaladombe claimed by D. H. Appoohamy, Pahaladombe claimed by Ihala Walauwe Dingiri Banda, the land appearing on title plan 127,417 called Palkumbura claimed by Rawata Unnanse, Gedaradepelakumbura claimed by W. Ranhamy and others, Walarambawela claimed by W. Dingiri Appoo and others, Gedaradepelakumbura claimed by W. Ranhamy and others, Hattayakumbura claimed by W. Mudalihami, Katakumbura and Totakumbura claimed by B. V. Puchi Menika, a stream Vadanapahekumbura claimed by S. Dingiriya, Wadanapahayehenyaya (1,420, 1,421, & W 67

mukalana ($\frac{P. P. 147}{229}$) claimed by the Crown; on the west by a mala-ela, Kandehenamukalana claimed by the Crown, and the village boundary of Kuranbapitiya village.

2. A block of land comprising lots—

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
1420	Wadanapahayahenyaya	1	1	35
1421	Do.	0	0	8
W 67	Do.	1	0	11
		2	2	14

on preliminary plan 539; and bounded on the north by Malaelahenamukalana ($\frac{P. P. 142}{229}$) claimed by the Crown, and the village boundary of Kurumbapitiya village; on the east by Wadanapahakumbura and Paluwatta claimed by S. Dingiriya; on the south by Kovilwatta claimed by S. Dingiriya, Dodangahawalahena claimed by the Crown; on the west by the village boundary of Kurumbapitiya village.

3. A block of land comprising lots—

Lot.	Name of Land.	Extent.		
		A	R.	P.
X 67 ...	Wadanapahayahenyaya ...	8	3	2
Z 67 ...	Do. ...	2	1	34
1422 ...	Do. ...	14	3	35
1423 ...	Do. ...	0	0	33
		<hr/>		
		26	1	24

on preliminary plan 539; bounded on the north by Kovilewatta, Paluwatta, and Vadanapahakumbura claimed by S. Dingiriya, Totakumbura claimed by B. V. Punchi Menika; on the east by Edandakumbura claimed by W. Ranhami, Edandakumbura claimed by K. N. Sellappu, Godaliyaddawatta claimed by Dingiri and others, Hitinawatta claimed by Undi Naide; on the south by the village boundary of Gantune village; on the west by Ataburuhenra claimed by the Crown, and the village boundary of Kurumbapitiya village.

4. A block of land comprising lots—

Lot.	Name of Land	Extent.		
		A.	R.	P.
Y 67 ...	Pillapitiyahenyaya ...	5	3	11
1424 ...	Balalghamukalana ...	35	2	22
		<hr/>		
		41	1	33

on preliminary plan 539; bounded on the north by Egodawatta, Dangahamuladeniya claimed by V. Punchi Menika, land appearing on title plan 127,412 called Dangahamuladeniya claimed by Rawata Unnanse; on the east by a mala-ela, Balalgha claimed by the Crown, and the village boundary of Dempelgoda village; on the south by a portion of Balalgha claimed by the Crown, and Kudabalalghoda rock; on the west by Kammalawatta claimed by Undi Naide, Godaliyaddewatta claimed by Dingiri and others, Edandakumbura claimed by K. N. Sellappu, and a mala-ela.

මෙහි පහත සඳහන්වන ඉඩම් සම්බන්ධව අයිතිවාසිකමක් ඇති කෙනෙක් ඉන්නවානම් ඒ අය වර්ෂ 1900 ක්වූ සැප්තැම්බර් මස 22 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත කැරැල්ලේ කවර්තයට ඇවිත් කැරැල්ල දිස්ත්‍රික්කයේ උප ඒකරාජ්‍යයක් ලෙස ඉදිරිපිට පෙනෙන්නට එහි ඉඩම්වලට හෝ ඉන් එකකට තිබෙන අයිතියට නොහොත් ඒ සම්බන්ධව තිබෙන වැදගත්කම කියා නොසිටියොත් එහි උපඵලයක් ලෙසින් වර්ෂ 1897 වන 1 වෙනි ආඥාපනතක් ලෙසින් පැවැති තිබෙන බලපෑම්වලට ප්‍රකාරයට, අයිතියක් කියා නොසිටිය ඒ ඉඩම් රජයට අයිති වන බව උන් කාන්තාවන්ගේ අත්සන ඇති ලියවිල්ලකින් එළිදරව් කරණ බව මෙහි දැනගත යුතුයි.

බවටැම් හිල්,
ආණ්ඩුවේ උපඵලයක් වීමක.

කියවන්නේ මේ ඉඩම් ගැණයි.

කැරැල්ල දිස්ත්‍රික්කයට අයිති පරණකුරුකෝරලේ කඳුඅහසක්කුවේ බොස්සැල්ල සහ ගම් පිහිටි මීට අමුතාපු සහ තික සිතියමේ පෙණිසන නොමමර 539 මුල්පිහිටමට අඩංගු මෙහි පහත සඳහන්කරණ බ්ලොක්වලට, එනම් :—

බ්ලොක්වලට නොමමරය.	ඉඩමේ නම.	මහත. අ. රු. ප.
1412	සිත්තගේන මුකලාන ...	11 1 8
1413	එම ...	0 0 7
1414	සුභදරයා දෙහිය ...	0 2 28
1415	ඇට්ඹකලාමේ මුකලාන ...	18 2 35
1416	පාරමේදෙහිය ...	0 2 0
1417	පාරමේදෙහිය වත්ත ...	1 2 16
1418	වදන්පහසායේ ගේන්සාය ...	6 3 10
1419	එම ...	1 1 17
R 67	වලපිටියේ ගේන්සාය ...	16 0 36
R 67½	එම ...	0 0 24
R 67¼	එම ...	0 0 16
T 67	එම ...	18 2 12
U 67	වදන්පහසාය ගේන්සාය ...	0 3 36
V 67	එම ...	4 3 27
		<hr/>
		81 3 32

ඊට මායිම්—උතුරට ආණ්ඩුව සත්තක කන්දේගේ මුකලානෙන් කොටසක්ද, පුංචිඅප්පුහාමි මොහොමඩාල අයිති කම් කිසන සිත්තගේනායද, පාරමේ සහ ගමේ ගම්මාසිමද; නැගෙනහිරට ආණ්ඩුව සත්තක ඇට්ඹකලාවද; දකුණට රේවලානක්කන්දේ අයිතිකම් කිසන නොමමර 126,609 පිගුරකඩදැසියේ පෙණිසන විහාරවත්තද, වදන්පහසායේ පුංචි මැනිකා අයිතිකම් කිසන දන්ගහමුලදෙහියද, රුල්ලාගේ අප්පුහාමි අයිතිකම් කිසන උඩහවත්තද, ඩබ්ලිවු. ඒ. අප්පුහාමි අයිතිකම් කිසන හිටිනාවත්තද, ඩී. ඒ. වදන්පහසායේ පුංචිමැනිකා සහ තවත් අයිති අයිතිකම් කිසන උඩපිටියේ වත්තද, ඩබ්ලිවු. මුදලිහාමි අයිතිකම් කිසන ගෙදරදෙපැලේ කුඹුරද, ඩී. ඩී. පුංචිමැනිකා අයිතිකම් කිසන උඩගොඩගේ කුඹුරද, ඩී. අප්පුහාමි සහ තවත් අයිති අයිති බන්ධකුඹුරද, ඩී. එච්. අප්පුහාමි අයිතිකම් කිසන තෙන්නගේ දෙහියද, කේ. පුංචිඋල අයිතිකම් කිසන කීරපොතගේ කුඹුරද, බොස්සැල්ලේ රේවලානක්කන්දේ අයිති නොමමර 127,413 පිගුරකඩදැසියේ පෙණිසන ඉහල කුඹුර කිසන ඉඩමද, උක්කුරල සහ තවත් අයිති අයිති පිරමුඟ් කුඹුරද, ඩී. එච්. අප්පුහාමි අයිතිකම් කිසන ඉහල දෙ. මේ කිසන ඉඩමද, ඉහලවලවගේ හිංගිරිබණ්ඩාව අයිති පහලදෙ. මේ කිසන ඉඩමද, රේවලානක්කන්දේ අයිති නොම මර 127,417 පිගුර කඩදැසියේ පෙණිසන පල්ලකුඹුරද, ඩබ්ලිවු. රත්නාමි සහ තවත් අයිති අයිති ගෙදර දෙපැලේ කුඹුරද, ඩබ්ලිවු. හිංගිරිඅප්පු සහ තවත් අයිති අයිති වල්අරමේ වෙලද, ඩබ්ලිවු. රත්නාමි අයිති ගෙදර දෙපැලද, ඩබ්ලිවු. මුදලි හාමි අයිතිකම් කිසන හට්ටියායේ කුඹුරද, ඩී. ඩී. පුංචිමැනිකා අයිතිකම් කිසන කටකුඹුර සහ කොටකුඹුරද, දිසපාරක්කද, 539

ඇස්. හිංගිරියා අයිතිකම් කිසන වදන්පහසාය කුඹුරද, ආණ්ඩුව සත්තක (මු. සි. 1,420, 1,421 W67) වදන්පහසාය ගේන්සායද, (මු. සි. 147 229) මල්කෙලානක්කේ මුකලානද; බස්කාහිරට මලඇලක්කද, ආණ්ඩුව සත්තක කන්දේගේ මුකලානද, කුරුමාපිටිය සහ ගමේ ගම් මායිමද.

கம் வதனேபஅகும்புற, அரசாட்சியார் உரித்துபேசும் வதனேபஅயவன்யாய (P. P. 1420, 1421 & W 67) யும், மல்யெலதென்னேமூக்கலான (P. P. 147/229); மேற்கு-மலஅல, அரசாட்சியார் உரித்துபேசும் கந்தேவனூக்கலானயும் குறும்பாபிட்டிய கிராமத்தின் எல்கை:—

இல.	விசாலம்.
...	ஏ. றா. ப.
1412 ... இன்னேவனமூக்கலான	11 1 8
1413 ... றெ	0 0 7
1414 ... உறுதறயாதெனிய	0 2 28
1415 ... எடம்பதலாவேமூக்கலான	18 2 35
1416 ... பேறம்பேதெனிய	0 2 0
1417 ... மேறம்பேதெனியவத்த	1 2 16
1418 ... வதன்பஅயவன்யாய	6 3 10
1419 ... றெ	1 1 17
R 67 ... வலபிட்டியவன்யாய	16 0 36
R 67½ ... றெ	0 0 24
R 67¼ ... றெ	0 0 16
T 67 ... றெ	18 2 12
U 67 ... வதனேபஅயவன்யாய	0 3 36
V 67 ... றெ	4 3 27
	<hr/>
	81 3 32

2. 539 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற துண்டுகளுக்கு எல்கையாவது: வடக்கு-அரசாட்சியார் உரித்துபேசும் மல்வலமூக்கலான (P. P. 142/229), குறும்பாபிட்டிய கிராமத்தின் எல்கை; கிழக்கு-எஸ். டிங்கிறியா உரித்துபேசும் வதனேபஅகும்புறயும் பாலுவத்த; தெற்கு-எஸ். டிங்கிறியா உரித்துபேசும் கோவிலேவத்த, அரசாட்சியார் உரித்துபேசும் தொடன்கஅவன; மேற்கு-குறும்பாபிட்டிய கிராமத்தின் எல்கை:—

இல.	விசாலம்.
...	ஏ. றா. ப.
1420 ... வதனேபஅயவன்யாய	1 1 35
1421 ... றெ	0 0 8
W 67 ... றெ	1 0 11
	<hr/>
	2 2 14

3. 539 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற துண்டுகளுக்கு எல்கையாவது: வடக்கு-எஸ். டிங்கிறியா உரித்துபேசும் கோவிலேவத்த, பாலுவத்தயும் வதனேபஅகும்புற, பி. வி. புன்சிமெனிக்கா உரித்துபேசும் தொடரும்புற; கிழக்கு-டவ்ளியு. றன்ஆயி உரித்துபேசும் ஏதண்டகும்புற, கே. அன். செல்லப்பு உரித்துபேசும் ஏதண்டகும்புற, டிங்கிறியும் சிலரும் உரித்துபேசும் கொடலியந்தவத்த, உன்டிநயின்தே உரித்துபேசும் யிட்டினுவத்த; தெற்கு-கன்னே கிராமத்தின் எல்கை; மேற்கு-அரசாட்சியார் உரித்துபேசும் எட்டபுறேவனயும் குறும்பாபிட்டிய கிராமத்தின் எல்கை:—

இல.	விசாலம்.
...	ஏ. றா. ப.
X 67 ... வதனேபஅயவன்யாய	8 3 2
Z 67 ... றெ	2 1 34
1422 ... றெ	14 3 35
1423 ... றெ	0 0 33
	<hr/>
	26 1 24

4. 539 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற துண்டுகளுக்கு எல்கையாவது: வடக்கு-வி. புன்சிமெனிக்கா உரித்துபேசும் எகொடவத்த, தன்கஅமுலதெனிய, மேவத்தனனூசே உரித்துபேசும் 127,412 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற தன்கஅமுலதெனிய; கிழக்கு-ஒருமலஅல, அரசாட்சியார் உரித்துபேசும் பல்லேகல, 6 தம் பலகொட கிராமத்தின் எல்கை; தெற்கு-அரசாட்சியார் உரித்துபேசும் பல்லேகலயில் ஒரு பங்கும் சூடாபலல கொட கலமலை; மேற்கு-உன்டிநயின்தே உரித்துபேசும் கம்மலவத்த, டிங்கிறியும் சிலரும் உரித்துபேசும் கொடலியந்த, கே. அன். செல்லப்பு உரித்துபேசும் ஏதண்டகும்புறயும் மலஅல:—

இல.	விசாலம்.
...	ஏ. றா. ப.
Y 67 ... பிலபிட்டியேவன்யாய	5 3 11
1424 ... பல்லேகஅமுக்கலான	35 2 22
	<hr/>
	41 1 33

Hinahenyaya

P. P. No. 539

1412, 1413, 1414, 1415, 1416, 1417,
1418, 1419, R 67, R 67½, R 67¼,
T 67, U 67, V 67

Kandahenamtkalana

Kirapongge-
kumbura

T. P.
127,413

Tennagesteriya
Bakmukumbura

Piramudi-
kumbura

Ihala-
dombe

Pahala-
dombe

T. P. 127,417

Gedara-
depela-
kumbura

Weleramba-
wela

Gedardepela-
kumbura

Udappiya-
watta

Hittina-
watta

Hattaya-
kumbura

Udahawatta

Balage-
tipuhena

Dangaha-
mulla-
deniya

T. P. 126,609
T. P. 127,412

P. P. 142
229

Mala-cia

P. P. 539
1420, 1421, & W 67

Vadanapahe-
kumbura

Paluwatta
Kovilwatta

P. P. 539
X 67, Z 67, 1422, and 1433

Katakumbura
Totakumbura

Edandakumbura

Egodawatta

Mala-cia

Edanda-
kumbura

Godaliad-
dawatta

Kammala-
watta

Hetinawatta

P. P. 539
Y 67 and 1424

Mala-cia


Balaigala
Crown forest

Atamburuhen
Crown forest

Kudabalalgoda rock

Etambatalawa
Crown forest

Dedangahawalahena



Situation : Bossella village in Kanduaaha pattu of Paranakuru korale.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
1412	Henahenamukalana	11	1	8
1413	Do.	0	0	7
1414	Hunudurayadeniya	0	2	28
1415	Etambatalawemukalana	18	2	35
1416	Parambedeniya	0	2	0
1417	Parambedeniyawatta	1	2	16
1418	Wadanpahayayehenyaya	6	3	10
1419	Do.	1	1	17
1420	Do.	1	1	35
1421	Do.	0	0	8
1422	Do.	14	3	35
1423	Do.	0	0	33
1424	Balalgalamukalana	35	2	22
R 67	Walapitiyahenyaya	16	0	36
R 67 $\frac{1}{2}$	Do.	0	0	16
R 67 $\frac{1}{4}$	Do.	0	0	24
T 67	Do.	18	2	12
U 67	Wadanpahayayehenyaya	0	3	36
V 67	Do.	4	3	27
W 67	Do.	1	0	11
X 67	Do.	8	3	2
Y 67	Pillapitiyahenyaya	5	3	11
Z 67	Wadanpahayayehenyaya	2	1	34

Surveyor-General's Office,
Colombo, August 28, 1899.

S. J. C. MORE,
for Surveyor-General.